

DEPOSITION OF WITNESS
(Chapter XXIII Code of Criminal procedure)
IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, FAST TRACK COURT, AMBATTUR
TIRUVALLUR DISTRICT

STC.No.164/2023
Deposition of Witness for – Prosecution : PW1
Defence:

பெயர் : முனிவேல் :
க/பெ : பாலகிருஷ்ணன் மதம் :
கிராமம் : ஆவடி தொழில் : ஓய்வு
வட்டம் : சென்னை வயது : 47/2026

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the day of Date

தேதி – 23.03.2026

குறுக்கு விசாரணை தொடர்ச்சி: PW1

முந்தைய குறுக்கு விசாரணையில் எடுத்து வருமாறு கோரிய ஆவணங்கள் என் வசம் இல்லை ஆகையால் எடுத்து வரவில்லை. எதிரிக்கு பணம் கொடுத்ததற்கு ஆவணம் ஏதேனும் எழுதி வாங்கினேனா என்றால் இல்லை. இவ்வழக்கு இல்லாமல் வேறு காசோலை வழக்கு இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேனா என்றால் 3 வழக்கு உள்ளது. முதல் முறை காசோலை எந்த காரணத்திற்காக திருப்பப்பட்டது என்றால் Account Dormant என்ற காரணத்திற்காக திருப்பப்பட்டது. Account Dormant என்றால் கணக்கு செயலில் இல்லை. காசோலையில் உள்ள தேதிக்கு 4,5 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அந்த வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றால் அது குறித்து தெரியாது. இரண்டாம் முறை காசோலை செலுத்தியபோது Account Blocked என்ற காரணத்திற்காக திருப்பப்பட்டது. Account Blocked என்றால் அந்த வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லை என்று அர்த்தமாகும். 22.12.2019 எதிரிக்கு கடன் கொடுத்தேன். எதிரி 26.09.2021 ல் முதல் காசோலை கொடுத்தார். கடன் வாங்கி 2 1/2

ஆண்டுக்கு பின்பு தான் காசோலை கொடுத்தார் என்றால் சரிதான். 31.07.2025 ல் தான் Airforce ல் இருந்து ஓய்வு பெற்றேன். பணியில் இருந்த காலகட்டம் வரை வருமான வரி செலுத்தி வந்தேன் என்றால் சரிதான். இவ்வழக்கை தவிர்த்து நான் தாக்கல் செய்த மற்ற வழக்கில் எவ்வளவு தொகை கொடுத்துள்ளேன் என்றால் ஒரு நபருக்கு ரூ.5,50,000/- மும், மற்றொரு நபருக்கு ரூ.9,50,000/- மும் இவ்வழக்கின் எதிரிக்கு ரூ.2,00,000/- மற்றும் ஜெயக்குமார் என்பவருக்கு ரூ.2,00,000/- மும் கடன் கொடுத்துள்ளேன். எனது மாத வருமான ரூ.75,000/- இருக்கும் போது மேற்படி நபர்களுக்கு எவ்வாறு கடன் கொடுத்தேன் என்றால் இவ்வழக்கு எதிரிக்கு சேமிப்பில் இருந்து கொடுத்தேன் மற்ற நபர்களுக்கு லோன் வாங்கி கடன் கொடுத்தேன். HDFC மற்றும் ICICI வங்கிகளில் Personal Loan எடுத்து அந்த பணத்தில் கடன் கொடுத்தேன். சாட்சி மீண்டும் HDFC வங்கி இல்லை என்றும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றதாக கூறினார். மேற்படி வங்கிகளில் கடன் 2019 ல் வாங்கினேன். மேற்படி கடன் வாங்கியதற்கான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியுமா என்றால் தேவைப்பட்டால் தாக்கல் செய்கிறேன். வருமான வரி கணக்கில் மேற்படி நபர்களுக்கு கொடுத்த கடன் குறித்து வாரா கடனில் காண்பித்துள்ளேனா என்றால் இல்லை. இவ்வழக்கு காசோலையில் உள்ள கையெழுத்து மற்ற விவரங்கள் நிரப்பப்பட்டுள்ள கையெழுத்து வெவ்வேறு நபரால் எழுதப்பட்டுள்ளது என்றால் சரியாக சொல்ல முடியவில்லை. எதிரிக்கு 2019 ல் ரொக்க பணமாக தான் கொடுத்தேன் வங்கி மூலம் எதுவும் அனுப்பவில்லை. ஜெயக்குமாரும் இவ்வழக்கு எதிரியும் நண்பர்களா என்றால் அது குறித்து தெரியாது, இருவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஒரே ஆட்டோ ஸ்டேன்டில் தான் இருவரும் உள்ளார்கள் என்றால் சரிதான். எதிரி எனக்கு பணம் தரவேண்டிய கடப்பாடு எதுவும்

இல்லை என்றும் 2019 ல் பாதுகாப்பிற்காக கொடுத்த காசோலையை தவறாக பயன்படுத்தி இந்த பொய்யான வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. கொரோனா காலம் முடிந்த 1 ஆண்டு கழித்து தான் காசோலை முதல் முறை வங்கியில் செலுத்தினேன் என்றால் சரியல்ல. கொரோனா இரண்டாம் அலை இருந்தது. எதிரி உண்மையாகவே எனக்கு கடன் பாக்கி இருந்தால் முதல் முறை காசோலை திருப்பப்பட்ட பொழுதே இவ்வழக்கு தாக்கல் செய்திருப்பேன் என்றால் சரியல்ல. முதல் காசோலை திருப்பப்பட்டு 8 மாதம் காலம் கழித்து தான் இரண்டாவது காசோலை வங்கியில் செலுத்தியுள்ளேன். இரண்டு காசோலையுமே தொடர்ச்சியான காசோலை எண் கொண்டது, ஆகையால் பாதுகாப்பிற்காக தான் தந்த காசோலை என்றால் சரியல்ல. எதிரி எனக்கு எந்த சட்டப்படியான கடப்பாடும் இல்லை என்றால் சரியல்ல.

மறுவிசாரணை இல்லை.